

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

இலங்கை பிலியட் மற்றும் ஸ்னூக்கர் சங்கத்தின் (“சங்கம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் வருமான செலவுக் கணக்கு, திரண்ட நிதியங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) விளையாட்டு அதிகாரச்சட்டத்தின் 9 ஆம் பிரிவினால் திருத்தப்பட்ட 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டு அதிகாரச்சட்டத்தின் 21அ பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து சங்கத்தின் அதனுடன் கூடிய நிதிக்கூற்றுக்கள் குறித்து நான் எவ்வித அபிப்பிராயத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிதிக்கூற்றுக்கள் குறித்த கணக்காய்வு அபிப்பிராயத்துக்கு அடிப்படையை வழங்க போதுமான பொருத்தமான கணக்காய்வு சான்றுகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுக்கப்படுகின்றது. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் அடிப்படையில் நிதி நிலைமைக் கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றில் உள்ளடக்கப்பட்ட பொருண்மையான உருப்படிகள் மாற்று முறைமைகள் மூலம் உறுதிப்படுத்துவதற்கு அல்லது மெய்மையாய்வு செய்வதற்கு முடியாதிருந்தது. இதன் காரணமாக, நிதி நிலைமைக் கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றிலும் உள்ள பெறுமதிகள் அல்லது உருப்படிகளில் அறிக்கையிடப்பட்ட அல்லது அறிக்கையிடப்படாத பெறுமதிகள் அல்லது கொடுக்கல் வாங்கல்கள் எதனையும் சீராக்கம் செய்வது அவசியமானதென நிச்சயிக்க முடியாதுள்ளேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சங்கத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சங்கத்தைக் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் சங்கம்

தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சங்கத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சங்கத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வின் அடிப்படையில் சங்கத்தின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளரின் அறிக்கையை வழங்குவது எனது பொறுப்பாகவுள்ளது. எவ்வாறாயினும், 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையொன்றை வழங்குவதற்கு போதிய மற்றும் பொருத்தமான கணக்காய்வு சான்றுகளை என்னால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை (எஸ்எம்எஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்)

உரிய தொடர்புடைய நியமங்களுடனான இணக்கமின்மைகள்

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (எஸ்எம்எஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) 2.36 ஆம் பந்தியின் பிரகாரம், அனைத்து வருமானம் மற்றும் செலவினங்களும் அட்டுறு அடிப்படையில் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். இருப்பினும், சங்கம் அதன் அங்கத்துவ கட்டணத்தை பண அடிப்படையில் அங்கீகரித்துள்ளது. இதன் விளைவாக, மீளாய்வாண்டில் பெறப்பட்ட 2023 மற்றும் 2025 ஆண்டுகளுடன் தொடர்புடைய ரூபா. 55,000 பெறுமதியான அங்கத்துவ கட்டணங்கள் மீளாய்வாண்டுக்கான வருமானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டுக்கான பற்றுச்சீட்டுக்கள் அந்தந்த ஆண்டுக்கு ஏற்ப தனித்தனியாக தெளிவாகக் இனங்காட்டப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்எம்எஸ்களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்களின் தேவைகளுடன் சங்கம் இணங்க வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
சங்கத்தின் தலைவர், செயலாளர் / பொருளாளர் ஆகியோரால் கட்டண உறுதிச்சீட்டுக்களில் கையொப்பமிடாமல் ரூபா. 4,497,535 பெறுமதியுள்ள கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூபா. 2,337,205 பெறுமதியுள்ள கொடுப்பனவுகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய துணைச் சான்றுகள் போன்ற மூல ஆவணங்கள் கணக்காய்வின் போது கிடைக்கச் செய்யப்படவில்லை. எனவே, மேற்கண்ட கொடுப்பனவுகளை திருப்திகரமாக உறுதிப்படுத்தவோ அல்லது கணக்காய்வின்போது ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.	அது தவறுதலாக நடைபெற்றுவிட்டது, எதிர்காலத்தில் அது நடைபெறாமல் இருக்க உறுதியளிக்கின்றேன்.	தேவையான ஆவணச் சான்றுகள், தொடர்புடைய அங்கிகாரம் மற்றும் உறுதிப்படுத்தல்களுடன் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் என்பவை	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
தொடர்பான குறிப்பு 2024 ஆம் ஆண்டு விசேஷ வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2024 மே 03ஆந் திகதியிடப்பட்ட இலக்கம் 2382/32 கொண்ட தேசிய விளையாட்டு சங்கங்கள் விதிமுறைகள் இலக்கம் 1 இன் .			
(அ) பந்தி 6 (xii) இன் பகுதி III	நடப்பு ஆண்டு முடிவதற்கு 03 மாதங்களுக்கு முன்னர், அடுத்த ஆண்டுக்கான வருடாந்த செயல் நடவடிக்கைத்திட்டம் தயாரிக்கப்பட்டு பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்பினும், அதற்கேற்ப எவ்வித செயல் நடவடிக்கைத்திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை.	அடுத்த ஆண்டுக்கான வருடாந்த செயற்திட்டம் 2024 ஆகஸ்ட் 26ஆம் திகதியன்று பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது	சங்கம் விளையாட்டு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

(ஆ) பந்தி 6 (xxvii) இன் பகுதி III	விளையாட்டுக் மாவட்ட சங்கங்கள், விளையாட்டுச் அல்லது கழகங்கள் மற்றும் அமைப்புகளின் உட்பட நடவடிக்கைகள் விவரங்களையும் ஆண்டுதோறும் பணிப்பாளர் சமர்ப்பிக்க இருப்பினும், இதுவரை அது சமர்ப்பிக்கப்படவில்லை.	கழகங்கள், விளையாட்டுச் மாகாண சங்கங்கள் விளையாட்டுக் உறுப்பினர் தேர்தல்கள் அனைத்து குறித்த சங்கம் விளையாட்டு நாயகத்திற்கு வேண்டும்.	தேர்தல் தொடர்பான தகவல்கள் மாத்திரமே விளையாட்டு அபிவிருத்தியின் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.	சங்கம் விளையாட்டு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
---	---	--	--	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சங்கத்தின் மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா. 58,301 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான பற்றாக்குறை ரூபா. 569,344 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா. 627,645 முன்னேற்றம் காணப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் அமைச்சினுடைய மானியங்கள் ரூபா. 1,516,110 அதிகரித்தமையே ஆகும்.